



1010/02

July 19, 2024

**BSE Limited**  
P J Towers, Dalal Street,  
Fort Mumbai -400001  
Scrip Code: 542216

**National Stock Exchange of India Limited**  
"Exchange Plaza", Plot No. C-1, Block G  
Bandra – Kurla Complex, Bandra (East),  
Mumbai – 400 051  
Symbol: DALBHARAT

**Sub: Disclosure under Regulations 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations")- Newspaper Advertisement Financial Results**

Dear Sir/Madam,

Pursuant to Regulations 30 and 47 of Listing Regulations, we enclose herewith copy of newspaper publication of unaudited financial results of the Company for the quarter ended June 30, 2024, published in Financial Express (English-all editions-National) and Dinamani (Tamil-all editions), today i.e. on July 19, 2024.

The same has been made available on the Company's website at [www.dalmiabharat.com](http://www.dalmiabharat.com).

You are requested to take the same on record.

Thanking you,

Your Sincerely,  
**For Dalmia Bharat Limited**

**Rajeev Kumar**  
**Company Secretary**

Encl.: a/a

**Dalmia Bharat Limited**

11<sup>th</sup> & 12<sup>th</sup> Floors, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110 001, India  
t 91 11 23465100 f 91 11 2331 3303 w [www.dalmiabharat.com](http://www.dalmiabharat.com) CIN : L14200TN2013PLC112346  
Registered Office: Dalmiapuram, Dist. Tiruchirapalli, Tamil Nadu- 621 651, India  
A **Dalmia Bharat Group** company, [www.dalmiabharat.com](http://www.dalmiabharat.com)

**IN THE NEWS**

**URSULA GETS SECOND TERM AS TOP EU LEADER**



**EUROPEAN COMMISSION PRESIDENT** Ursula von der Leyen was elected for a second term after pledging to create a continental "defence union" and stay the course on Europe's green transition while cushioning its burden on industry.

**GOOGLE FACES ITALY ANTITRUST INVESTIGATIONS**

ITALY'S ANTITRUST AGENCY said it had launched a probe into online search giant Google and its parent company Alphabet over alleged unfair commercial practices involving users' personal data.

**OPENAI UNVEILS SMALL AI MODEL GPT-4O MINI**

OPENAI SAID IT is launching GPT-4o mini, a cost-efficient small AI model, aimed at making its technology more affordable and less energy intensive, allowing the startup to target a broader pool of customers. AGENCIES

**Warner Bros weighs splitting streaming, studios from TV biz**

**BLOOMBERG**  
July 18


**WARNER BROS DISCOVERY** is considering splitting its streaming and studio businesses from legacy TV, one of several options intended to boost its share price, the Financial Times reported.

Chief executive officer David Zaslav is pondering a split among other options such as asset sales, the newspaper said, citing people familiar with the matter. Executives are discussing spinning out the Warner Bros movie studio and Max streaming service into a new company free of the company's current \$39 billion debt load, the FT said.

Warner Bros shares rose 3.9% to \$8.64 in early trading. They are still down 24% this year.

US media groups including Warner Bros have struggled to improve their profitability in the face of an expensive streaming war against Netflix. Analysts have been predicting a wave of consolidation as companies try to recover from a post-pandemic slump.

Warner Bros, the parent of CNN, HBO and other channels,



Executives are discussing spinning out Warner Bros movie studio and Max streaming service into a new firm free of the company's current \$39 billion debt load. BLOOMBERG

was formed in 2022 via the merger of AT&T's WarnerMedia and Discovery. The deal created a company weighed down with debt at a time when cable TV, its largest business, was hemorrhaging viewers and advertising dollars.

Zaslav was quick to cut staff and production costs, including shutting down online news service CNN+ and shelving movies including the almost-completed \$90 million Batgirl. While the cuts helped reduce debt, they failed to impress

investors and shares have fallen about 67% since the merged company's inception in April 2022. In May, Warner Bros reported quarterly sales and profit that fell short of analysts' expectations.

Earlier this month, Zaslav said that the entertainment industry needs to do more deals.

"Over the next year or two you're going to see some real consolidation, whether that happens with companies buying each other or going after streaming together," he said.

**ECB keeps rates unchanged, Sept move open**

**REUTERS**  
Frankfurt, July 18

**THE EUROPEAN CENTRAL BANK (ECB)** kept interest rates unchanged as expected on Thursday, with its president Christine Lagarde saying a move in September was "wide open".

The ECB cut rates from record highs last month in a move that even some of its policymakers considered rushed after progress on lowering

inflation to its 2% target stalled. With domestic inflation still stubbornly high and wage growth sticky, the bank is likely to be more cautious about a follow-up step.

But Lagarde also emphasised in her commentary on the decision that risks to growth were "tilted to the downside", omitting a line from a previous formulation that had judged that risks were balanced, at least in the near-term.

"A weaker world economy or an escalation in trade tensions between major economies would weigh on euro area growth," she told a press conference, adding it was also possible that high interest rates could hit activity harder than expected.

Investment indicators point to muted growth in 2024, she continued, noting that the euro zone had probably grown at a slower pace in April-June than the 0.3% of the first quarter.

On its next steps, the ECB repeated that it will not pre-commit to any rate path and that incoming data would guide decisions.

"So the question of September and what we do in September is wide open," Lagarde said.

The euro was left unchanged by Thursday's decision which had been telegraphed by policymakers in recent weeks, shifting the focus to September's meeting.

**DALMIA BHARAT LIMITED**

(CIN No: L14200TN2013PLC112346)  
Regd. Office: Dalmiapuram - 621651, Distt. Tiruchirappalli (Tamil Nadu)  
Phone 91 11 23465100 Website: www.dalmiabharat.com

Extract of the Unaudited Consolidated and Standalone Financial Results for the quarter ended 30th June, 2024

Particulars	For the quarter ended			For the year ended
	30-06-24	31-03-24	30-06-23	31-03-24
	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
(Rs. Crore)				
<b>Consolidated financial results</b>				
Total income from continuing operations	3,621	4,307	3,627	14,691
Profit before tax from continuing operations (after exceptional item & share of profit in joint venture)	194	352	185	1,070
Profit for the period/year from continuing operations	145	320	144	854
Profit/ (loss) for the period/year from discontinued operations	0	(0)	(0)	(1)
Net profit for the period/year after tax (continuing and discontinued operations)	145	320	144	853
Net profit for the period/year after tax and non controlling interest	141	315	130	826
Total comprehensive income/ (loss) for the period/year [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	790	(183)	175	925
Paid-up equity share capital - Face Value Rs. 2/- each	38	38	37	38
Other equity				16,359
Earnings per share from continuing operations (not annualised for the quarter)				
Basic (In Rupees)	7.50	16.80	6.95	44.11
Diluted (In Rupees)	7.50	16.79	6.95	44.10
Earnings per share from discontinued operations (not annualised for the quarter)				
Basic (In Rupees)	0.02	(0.00)	(0.02)	(0.06)
Diluted (In Rupees)	0.02	(0.00)	(0.02)	(0.07)
Earnings per share from continuing and discontinued operations (not annualised for the quarter)				
Basic (In Rupees)	7.52	16.80	6.93	44.05
Diluted (In Rupees)	7.52	16.79	6.93	44.03
<b>Standalone financial results</b>				
Total income from operations	34	32	35	130
Other income	99	12	9	115
Profit before tax	101	17	10	123
Profit after tax	96	11	9	112

**Note :**  
The above is an extract of the detailed format of financial results for the quarter ended 30-06-2024, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter ended 30-06-2024 are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.dalmiabharat.com

For and on behalf of the Board of Directors

Place : New Delhi  
Date: 18th July, 2024

(Puneet Yadu Dalmia)  
Managing Director & CEO  
DIN : 00022633

(Gautam Dalmia)  
Managing Director  
DIN : 00009758

**Growing with the times.**



www.kvb.co.in | 1860 258 1916 | Follow us on: [Social media icons]



**UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30<sup>th</sup> JUNE 2024** (₹ in lakh)

TOTAL BUSINESS ₹1,70,059 CR	PARTICULARS	Quarter Ended		Year Ended
		30.06.2024	30.06.2023	31.03.2024
		Unaudited		Audited
<b>TOTAL DEPOSITS ₹92,349 CR</b>	1. Total income from Operations	267288	221607	986263
<b>TOTAL ADVANCES ₹77,710 CR</b>	2. Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	61291	48900	210019
<b>NET PROFIT FOR THE QUARTER ₹459 CR</b>	3. Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	61291	48900	210019
<b>ROA 1.70%</b>	4. Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	45865	35863	160481
<b>NIM 4.13%</b>	5. Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	Not applicable		
<b>NET NPA 0.38%</b>	6. Paid - up Equity Share Capital	16094	16048	16088
<b>PCR 94.91%</b>	7. Reserves (Including proposed dividend and excluding Revaluation Reserve)	987920 (As on 31.03.2024)	842364 (As on 31.03.2023)	987920 (As on 31.03.2024)
<b>SLIPPAGE RATIO 0.89%</b>	8. Securities Premium Amount	Not applicable		
	9. Net Worth	1032237	873983	980282
	10. Paid up Debt Capital/ Outstanding Debt (%)	-	31.33	-
	11. Outstanding Redeemable Preference Shares	Nil	Nil	Nil
	12. Debt Equity Ratio	0.06	0.10	0.07
	Earnings Per Share (Face value of Rs. 2/- each) (for continuing and discontinued operations)*			
	13. a. Basic (₹)	5.70	4.47	19.99
	b. Diluted (₹)	5.70	4.46	19.97
	14. Capital Redemption Reserve	Not applicable		
	15. Debenture Redemption Reserve	Not applicable		
	16. Debt Service Coverage Ratio	Not applicable		
	17. Interest Service Coverage Ratio	Not applicable		

\*Not annualized for the quarter.

**Note :** The above is an extract of the detailed format of quarterly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results is available on the website of the Bank <https://www.kvb.co.in/about-us/financial-performance/> and stock exchanges at <http://www.nseindia.com> and <http://www.bseindia.com>. For the other line items referred in regulation 52(4) of the Listing Regulations, pertinent disclosures have been made to the National Stock Exchange and can be accessed on <http://www.nseindia.com>.

**For and on behalf of Board of Directors,  
B. Ramesh Babu  
MD & CEO**

Place: Karur | Date: July, 18, 2024

**தினமணி**  
எமது செய்தியாளர்களை தொடர்புகொள்ள

கோவை	94425 04156
மேட்டுப்பாளையம்	94878 42563
பெ.நா.பாளையம்	98425 63953
குலூர்	98422 44599
அன்னூர்	91502 49095
பொள்ளாச்சி	89034 44119
மதுக்கரை	73735 45727
வால்பாறை	94863 24619

**சந்தா குறித்த விவரம் மற்றும் புகாரகளுக்கு...**

கோயம்புத்தூர் : 97902 12447  
மேட்டுப்பாளையம் : 77088 26235 & அன்னூர்  
குலூர் : 73730 55255  
மதுக்கரை : 88701 48269  
பொள்ளாச்சி : 90435 00177  
உதவி மைய எண் : 88070 00216

## வால்பாறையில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



அணலி எஸ்டேட் செல்லும் சாலையில் தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளநீரில் செல்ல முடியாமல் தவிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள். (வலது) வால்பாறை அக்காமலை தடுப்பணியில் வழிநடேகும் நீர்.




அணலி எஸ்டேட் செல்லும் சாலையில் தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளநீரில் செல்ல முடியாமல் தவிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள். (வலது) வால்பாறை அக்காமலை தடுப்பணியில் வழிநடேகும் நீர்.

வால்பாறை, ஜூலை 18: வால்பாறையில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை பறிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை-பொள்ளாச்சி சாலை மற்றும் பல்வேறு எஸ்டேட் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் வியாழக் கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

## வால்பாறையில் ஓடைக்கு மேல் சாலை: திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை, ஜூலை 18: வால்பாறை அருகில் ஓடைக்கு மேல் அமைந்துள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியில் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.



சாலைக்கு அடியில் செல்லும் ஓடை.

வழக்கமாக சாலை அமைக்கும்போது சாலையின் அடியில் ஓடை இருந்தால் அங்கு பெரிய குழாய் வைத்து பின்பு தான் சாலை அமைப்பது வழக்கம். ஆனால், தற்போது பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குழாய் வைக்காமல் ஓடைக்கு மேல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஓடையில் சீராக நீர் செல்லமுடியாமல் தடைப்பட்டு அப்பகுதியில் வியாழக் கிழமை காலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலைப் பணி நடைபெறும்போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் என்றும், ஒப்பந்ததாரர் பணி மேற்கொள்ளும்போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

## நொய்யலில் வெள்ளம்: நீர்வழிப் பாதைகளில் ஆணையர் ஆய்வு



மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு கோவை, சிங்கநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்த எம்.பி. கணபதி ப.ராஜ்குமார், மாநகர் மாவட்ட தி.மு.க செயலர் நா.காத்திக். காங்கிரஸ் தேசியச் செயலர் மயூரா எஸ். ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

## ராடு மேன் கொள்ளையனுடன் தொடர்பு: கோவை நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

கோவை, ஜூலை 18: ராடு மேன் கொள்ளையனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 2 பேர் கோவை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து மில் மற்றும் சொத்துகள் வாங்கிக் குவித்ததாக ராடு மேன் என்ற மூர்த்தியை கோவை தனிப்படை போலீஸார் ஜூலை 10-ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவருடன் தொடர்புடைய சிலரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவருடன் தொடர்புடையவர்கள் குடும்பம் 60-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ராடு மேன் கொள்ளையனுடன் தொடர்புடைய தேவியைச் சேர்ந்த மனோஜ்குமார், சதாசு ஆகியோர் கோவை 2-ஆவது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

## கைவினைப் பொருள் விற்பனை கண்காட்சி தொடக்கம்



கோவை சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் ஆடைகளைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.

கோவை, ஜூலை 18: கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராஃப்ட் பஜார் 2024 என்ற பெயரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது.

கோவை சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 18 முதல் 23-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

கைவினைப் பொருள் கலைஞர்கள், நெசவாளர்களை ஊக்குவிக்கும், அவர்களின் தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்யவும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

இதில் பிச்சுவாய், கவாட், மதுபாணி, பாட், வார்லி, கோண்ட், ஓவியங்கள் போன்ற கலைப் பொருள்கள், பித்தளை, கண்ணாடி, மரங்களால் ஆன ஓவியங்கள், கலைப் பொருள்கள், பாசிகள், வளையல்கள், டோக்கரா போன்ற கைவினைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், உலர் மலர்களால் செய்யப்பட்ட பூங்கொத்துகள், செருப்புக்கள், உலோகங்கள், பாணைகள், மூங்கில் கைவினைப் பொருள்கள், சிப்பிகள், தோல் பொம்மைகள், புல் கூடைகள், தாமிர மணிகள், கல் பாத்திரங்கள், பல்வேறு வகையான துணிகள், ஆடைகள், கைப்பைகள் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



உட்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் செல்வதை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்.

இதைத் தொடர்ந்து உட்கடம் பெரிய குளத்துக்கு தண்ணீர் வழங்கக் கூடிய கோயம்புத்தூர் அணைக்குளம், போரூர் குளங்களுக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்ட அவர், நீர்வழிப் பாதைகளில் இருந்த ஆகாயத்தாமரை, மரக்கட்டைகள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உட்கடம் பெரிய குளத்துக்கு தண்ணீர் வழங்கக் கூடிய கோயம்புத்தூர் அணைக்குளம், போரூர் குளங்களுக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்ட அவர், நீர்வழிப் பாதைகளில் இருந்த ஆகாயத்தாமரை, மரக்கட்டைகள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உட்கடம் பெரிய குளத்துக்கு தண்ணீர் வழங்கக் கூடிய கோயம்புத்தூர் அணைக்குளம், போரூர் குளங்களுக்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்ட அவர், நீர்வழிப் பாதைகளில் இருந்த ஆகாயத்தாமரை, மரக்கட்டைகள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

**குருவணக்க நாள் 21-7-2024**

(கால 7 மணி முதல் மாலை 5 மணி வரை பல நிகழ்வுகள்)

குருவணக்க நாள் தொடர்பான ஆசிரியர் மற்றும் வகுைகையியர் கௌரவிக்கப்படும் நிகழ்வுகள் அனைவரையும் வரவேற்கின்றோம் என்றும் இறைபணிகளில் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் கல்வி, சமூக, மன:நலம் குழுவும் சந்திரமணிகள் சிறுவ கௌரவ மையம் சின்னவேட்பட்டி, கோவை - 841049

**தலைவர் மற்றும் அறங்காவலர்கள்**  
பி.எஸ்.ஜி. வெடிக் மீலிநிவேசப்பள்ளி, சங்கிரி, ஸ்ரீ பி.எஸ்.ஜி. கல்விப்பள்ளி கல்வி, சங்கிரி, ஸ்ரீ குஞ்சல்கோடு, சங்கிரி, கோவை-637301  
அலைபேசி : 98429 49255, 99429 44225, 81488 79978, 98427 97804  
இமேயில் : psginfo@gmail.com

**தலைவர் மற்றும் அறங்காவலர்கள் கல்வி மருந்தியல் கல்வி**  
அலைபேசி : 94432 31489, 94433 31489, 88830 81158  
மகாவிஷ்ணு மந்திரி (சிபிஎஸ்.ஐ) மெல்நிலையப்பள்ளி மசுக்காள்பட்டி, திராசிபுரம், நாமக்கல் - 637401  
அலைபேசி : 73730 08283, 73730 08384

**தலைவர் மற்றும் அறங்காவலர்கள் பத்மவாணி கல்வி நிறுவனங்கள்**  
வயியார் பக்கலைக்கழுமை எதிரில், கோவை - 638 011.  
அலைபேசி : 97877 75795  
அனைவரும் வரூக் ! குருவணக்க நாள் !!

**UNIMONI FINANCIAL SERVICES LIMITED**  
RO: N.G. 12 & 13 Ground Floor, North Block, Manipal Centre, Dickenson Road, Bangalore - 560 042. CIN No.U85110KA1995PLC018175

**பொது அறிவிப்பு**  
இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் யூனிமனி டி.பி.என்.எஃப்.எஸ். சர்வீஸ் லிமிடெட் மூலம் அடமான வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் 10.00 அங்கு, 23.07.2024 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த வகைகளில் ஒலத்தில் விடப்படும். ஒலத்தில் விடப்படக்கூடிய தங்க ஆபரணங்கள் அவர்களின் கடனைச் சேர்த்து தவறிய எங்கள் பல்வேறு வாக்கையாளர்களின் கடன் கணக்கை சேர்த்தவைகள். இந்தக் கடன் வாங்கியவர்களுக்கு ஒலம் பற்றிய அறிவிப்புகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. ஒலத்தில் விடப்படக்கூடிய தங்க ஆபரணங்கள் கிளைபின் பெயருடன் கீழே குறிப்பிட்டுள்ள பல்வேறு வாக்கையாளர்களின் தலைமை கூற்ற கடன் கணக்கை சேர்த்தவைகள்.

**Auction Centre Address & Loan Nos: COIMBATORE (COI - Subbu Plaza, State Bank Road,Ground Floor,Shop No. 1,2&3 Coimbatore-641018, Contact no : 8754044566 ) 2057801, 2093839. ERODE (ERD - M/S. Saravana Complex,81/76, Deepa Medicals Upstairs,Teachers Colony Bus Stop,Erode -638011, Contact no : 8012581007) 2073047, 2037450, 2078794. POLLACHI (POL - No 4 Ss , Complexbuilding, No 4, New Scheme Road, Pollachi - 642001, Contact no : 8012581009) 2091969, 2092797, 2020454, 2088985, 2089356, 2081535, 2021336, 2059676, 2076529, 2080734, 2095013, 2053770, 2070113, 2101744. TIRUPUR (TPR - First Floor, 696, Manipal Alshwaryam, Kamaraj Robank Of Baroda Upstairs,Tirupur -641604, Contact no : 8012581008) 2111491, 2107102, 2092396, 2092790.**

(Reserves the right to alter the number of accounts to be auctioned & postpone / cancel the auction without any prior notice.)

**Dalmia Bharat Limited**  
Empowering Dreams Building Legacies

The DIKSHA program by Dalmia Bharat Foundation empowers underprivileged youth by providing essential skills for sustainable livelihoods. Operating across 20 centres, DIKSHA's commitment to skill development is helping build lasting legacies and fulfilling dreams in rural India.

**DALMIA BHARAT LIMITED**  
(CIN No: L14200TN2013PLC112346)  
Regd. Office: Dalmiapuram - 621651, Distt. Tiruchirappalli (Tamil Nadu)  
Phone 91 11 23465100 Website: www.dalmiabharat.com

Extract of the Unaudited Consolidated and Standalone Financial Results for the quarter ended 30th June, 2024

Particulars	For the quarter ended			For the year ended
	30-06-24 (Unaudited)	31-03-24 (Audited)	30-06-23 (Unaudited)	31-03-24 (Audited)
<b>Consolidated financial results</b>				
Total income from continuing operations	3,621	4,307	3,627	14,691
Profit before tax from continuing operations (after exceptional item & share of profit in joint venture)	194	352	185	1,070
Profit for the period/year from continuing operations	145	320	144	854
Profit/(loss) for the period/year from discontinued operations	0	(0)	(0)	(1)
Net profit for the period/year after tax (continuing and discontinued operations)	145	320	144	853
Net profit for the period/year after tax and non controlling interest	141	315	130	826
Total comprehensive income/(loss) for the period/year (Comprising Profit for the period (after tax) and Other Comprehensive income (after tax))	790	(183)	175	925
Paid-up equity share capital - Face Value Rs. 2/- each	38	38	37	38
Other equity				16,359
Earnings per share from continuing operations (not annualised for the quarter)				
Basic (In Rupees)	7.50	16.80	6.95	44.11
Diluted (In Rupees)	7.50	16.79	6.95	44.10
Earnings per share from discontinued operations (not annualised for the quarter)				
Basic (In Rupees)	0.02	(0.00)	(0.02)	(0.06)
Diluted (In Rupees)	0.02	(0.00)	(0.02)	(0.07)
Earnings per share from continuing and discontinued operations (not annualised for the quarter)				
Basic (In Rupees)	7.52	16.80	6.93	44.05
Diluted (In Rupees)	7.52	16.79	6.93	44.03
<b>Standalone financial results</b>				
Total income from operations	34	32	35	130
Other income	99	12	9	115
Profit before tax	101	17	10	123
Profit after tax	96	11	9	112

Note : The above is an extract of the detailed format of financial results for the quarter ended 30-06-2024, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter ended 30-06-2024 are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.dalmiabharat.com

For and on behalf of the Board of Directors  
(Puneet Yadu Dalmia) (Gautam Dalmia)  
Managing Director & CEO  
DIN : 00022633  
DIN : 00097558